

Publisher  
MOULANA MUFTI  
**SHAKEEL AHMED**  
NAQSHBANDI

Chennai, Tamil Nadu, India.

Mobile :+91-9444453232

E-mail : shakeel.naqshbandi@yahoo.com

شَجَرَةٌ طَيِّبَةٌ

ஷரரேய தய்யிபா

மற்றும்

சில்சிலா நக்ஷ்பந்தியா

முஐத்தீதீய்ய ஆலியாவின்

**அன்றாட**

**அமல்கள்**

தொகுப்பு

ஹஜ்ரத் மௌலானா

மீர் துல்ஃமிகார் அஹ்மத்

நக்ஷ்பந்தி முஐத்தீத் தாமத் யரகாதுவஹ்ம்

வெளிமீதி

(முஐத்தி)

ஷகீல் அஹ்மத்

நக்ஷ்பந்தி முஐத்தீத்

# مشائخ نقشبند ارجمند

|             |  |             |  |
|-------------|--|-------------|--|
| حصار        | 21- حضرت خواجہ محمد زاہد                 | مدینہ منورہ | 1- روضۃ اللعین حضرت نبی کریم ﷺ           |
| شہر بزر     | 22- حضرت خواجہ درویش محمد                | مدینہ منورہ | 2- سید ابوبکر صدیقؓ                      |
| بخارا       | 23- حضرت خواجہ محمد اسکنی                | عائین       | 3- حضرت سلمان قاریؓ                      |
| دہلی        | 24- حضرت خواجہ محمد باقی باقہ            | مدینہ منورہ | 4- حضرت امام قاسم بن محمد بن ابی بکرؓ    |
| سرحد شریف   | 25- حضرت خواجہ میردلف خانی               | مدینہ منورہ | 5- حضرت امام جعفر صادقؓ                  |
| سرحد شریف   | 26- حضرت خواجہ محمد مصوم                 | بسطام       | 6- حضرت خواجہ بایزید بسطامیؓ             |
| سرحد شریف   | 27- حضرت خواجہ سیف الدین                 | خرقان       | 7- حضرت خواجہ ابوالحسن قرطبیؓ            |
| دہلی        | 28- حضرت خواجہ حافظ محمد حسن             | برجان       | 8- حضرت خواجہ ابوالقاسم کورکائیؓ         |
| دہلی        | 29- حضرت خواجہ سید نور محمد دہلوی        | شہر         | 9- حضرت خواجہ پوٹلی فارمدیؓ              |
| دہلی        | 30- حضرت خواجہ ظہیر جان خانائ            | ترکستان     | 10- حضرت خواجہ یوسف ہرانیؓ               |
| دہلی        | 31- حضرت خواجہ نظام علی مجددی            | بخارا       | 11- حضرت خواجہ عبدالقادر گیلانیؓ         |
| دہلی        | 32- حضرت خواجہ شاہ ابوسعید               | تاجکستان    | 12- حضرت خواجہ محمد عارف دیوبند          |
| مدینہ منورہ | 33- حضرت خواجہ شاہ احمد سعید دیوبند      | بخارا       | 13- حضرت خواجہ محمود نیر فغویؓ           |
| موسی زئی    | 34- حضرت خواجہ دوست محمد حقہ حارثی       | بخارا       | 14- حضرت خواجہ عزیزان علی راستیؓ         |
| موسی زئی    | 35- حضرت خواجہ محمد عثمان دہلوی          | بخارا       | 15- حضرت خواجہ محمد بابا ساسیؓ           |
| موسی زئی    | 36- حضرت خواجہ سراج الدین                | بخارا       | 16- حضرت خواجہ سید امیر کمال             |
| مسکن پور    | 37- حضرت خواجہ فضل علی قریشی             | بخارا       | 17- حضرت خواجہ بہاؤ الدین نقشبندی بخاریؓ |
| خانہ اہل    | 38- حضرت خواجہ سید امراکب صدیقی          | حصار        | 18- حضرت خواجہ علاؤ الدین مطاہر          |
| پیکوال      | 39- سرشد عالم حضرت نظام حبیب             | دوشنبہ      | 19- حضرت خواجہ یعقوب چریؓ                |
| بھنگ        | 40- حضرت سید حافظ ذوالفقار نقشبندی مجددی | سمرقند      | 20- حضرت خواجہ سید اللہ اعجازؓ           |

# شجرۃ طیبہ

ஷஜரையே தய்யிபா  
மற்றும்  
சில்சிலா நக்ஷ்பந்தியா  
முஐத்தீதிய்ய ஆலியாவின்

# அன்றாட அமல்கள்

தொகுப்பு

ஹஜ்ரத் ஹமளலானா  
பீர் துல்ஃபிகார் அஹ்மத்  
நக்ஷ்பந்தி முஐத்தீத் தாமத் பரகாதஹம்

# شَجَرَةٌ طَيِّبَةٌ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به  
ونتوكل ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات  
اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا  
هادى له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا

ومولانا محمدا عبده رسوله اما بعد

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாக வாழ  
விரும்புகின்றான். அதற்காக இரவும், பகலுமாக உழைப்பு  
செய்து கொண்டு வருகின்றான். அதனை தனது வாழ்வின்  
வெற்றி, தேதல்விக்கான அடிக்கல்லாக நாட்டுகின்றான்.  
இன்றைய நவநாகரீக காலத்தின் பொருட்களின் முன்னேற்றம்  
மனித உடலிற்கான சுகங்களை அடைந்து கொள்வதற்கான  
காரணிகளை இலகுவாக்கிவிட்டது. அதே நேரத்தில் மனிதனின்  
ஆத்மீகம் மற்றும் மனநிம்மதியை முற்றிலும் தூரமாக்கி விட்டது.

எனவே, மன நிம்மதி எனும் மாபெரும் அருட்கொடையை  
பெறுவதற்காக அல்லாஹு தஆலாவின் தீக்ரை செய்வது  
மிகவும் அவசியமானதாக உள்ளது.

அல்லாஹு தஆலா கூறுகின்றான் :-

## أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை  
தீக்ரு செய்வதினால் தான் இதயங்கள் அமைதி  
பெறுகின்றன (அர்-ராஃது:28)

تنتی تکیں ہے وابستہ تیرے نام کے ساتھ  
نیز کانٹوں پہ بھی آجاتی ہے آرام کے ساتھ

உனது திருநாமத்தில் எத்துணை நிம்மதி உள்ளது !  
(உன்னை நினைவு கூர்வதினால்) முட்களின் மீதும் நிம்மதியான  
உறக்கம் வந்து விடுகின்றது

“தீக்ர்” எனும் சொல்லில் மிகவும் விரிவான பொருட்கள்  
பொதிந்துள்ளன. இது அல்லாஹு தஆலாவை நினைவு  
கூறுவதற்கும், அவனது சொல்லான தீருக்குர்ஆனிற்கும்  
கூறப்படுகின்றது - இச்சிறு நூலில் தீக்ரைக் கொண்டு நமது  
நோக்கம் அல்லாஹு தஆலாவை நினைவு கூறுவதாகும்.  
அதன் அவசியத்தைப் பற்றி தீருக்குர்ஆனும், நபி மொழிகளும்  
தெளிவுபடுத்துகின்றன. “சான்றுக்கு ஒரு பிற அரிசி போதும்”

என்ற முதுமொழிக்கேற்ப தீக்கின் சிறப்புகளில் சிலவற்றை காணுவோம்.

① எவரொருவர் அல்லாஹுத்தஆலாவை பணிவுடன் நினைவு கூறுகின்றாரோ, அவரை அல்லாஹுத்தஆலா பாவ மன்னிப்புடன் நினைவு கூறுகின்றான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் :-

فَاذْكُرُونِي أَذْكَرَكُم

என்னை நீங்கள் நினைவு கூறங்கள்; உங்களை நான் நினைவுகூறுகிறேன் (அல்பகரா:152)

எனவே, எவரொருவர் தீக்ரு செய்வதில் நிலைத்திருப்பாரோ அல்லாஹுத்தஆலா அவருக்கு புதிய புதிய அமல்களை செய்யும் பாக்கியத்தை நல்குவான்.

② தொழுகையின் அசலான நோக்கமும் அல்லாஹுத்தஆலாவை நினைவுகூறுவதாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:-

أَقِمِ الصَّلَاةَ لَذِكْرِي

(என்னை நினைவு கூறுவதற்காக வேண்டி தொழுகையை நிலைநாட்டுவீராக!)

நபி மொழியின் கருத்து,

எந்த தொழுகையில் அல்லாஹுத்தஆலாவின் பால் கவனம் இல்லையோ, அது தொழுகையாக இருப்பது கிடையாது

என்பதாகும். எனவே, தொழுகையை நிறைவேற்ற பிரச்சன்னமாவதும் அவசியம். அதே நேரத்தில் மனதை ஓர்மைபடுத்துவதும் அவசியமாகும்.

③ தஃவத் இலல்லாஹ் - அல்லாஹுத்தஆலாவின் பால் அழைக்கும் பாதையில் தீக்ரு செய்வது ஆரம்ப முதல் இறுதி வரை உதவி புரிகின்றது. அல்லாஹுத்தஆலா ஹழ்ரத் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் ஹழ்ரத் ஹாசுன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நபித்துவத்தை அருளி பிர்அவ்னின் பால் அனுப்பும் சமயம் சில அறிவுரைகளை வழங்கினான். அதில் ஒன்று, “நீங்கள் என்னை நினைவு கூறுவதை விட்டு மறதியில் இருந்து விட வேண்டாம்.” என்பதாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

إِذْهَبْ أَلْتِ وَأَخُوكَ بِأَيْتِي وَلَا تَبَا فِي ذِكْرِي

நீரும், உம்முடைய சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளைக் கொண்டு (மக்களிடம்) செல்லுங்கள். நீங்கள் என்னை தீக்ரு செய்வதில் நீங்கள் இருவரும் சோர்வடைந்து விடவேண்டாம். (தாஹா:42)

தஃவத் இலல்லாஹ் - அல்லாஹுத்தஆலாவின் பால் அழைப்பு விடுக்கும் இறுதியில் போர் புரியும் நிலையும் ஏற்படுகின்றது. அதுசமயம் அல்லாஹுத்தஆலா ஈமான் கொண்ட முஃமின்களுக்கு, மூர்க்கமாக போர் புரியும் நிலையிலும் என்னை நினைவு கூற வேண்டும், அவ்வாறு செய்தால் வெற்றி

உங்களது பாதங்களை முத்துமீடும் என பணிக்கின்றான்.  
அல்லாஹுதஆலா கூறுகின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قَلَبْتُمْ فِتْنَةً فَاتَّبِعُوا  
وَأذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ\*

முஃமின்களே! நீங்கள் (போரில் எதிரிகளின்)  
கட்டத்தைச் சந்தித்தால் உறுதியாக இருங்கள். நீங்கள்  
வெற்றியாளர்களாகும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக  
தீக்கு செய்யுங்கள். (அன்சுபால்: 45)

(4) உலக நியதி என்னவெனில் மனிதன் தனது எதிரியின்  
மீது ஆதிக்கம் கொள்ளும் பொழுது முதன் முதலாக அவன்  
அவனது உயிரை கொல்லும் பயங்கரமான ஆயுதங்களை  
கைப்பற்றி கொள்கின்றான். அதைப் போன்று ஷைத்தான்  
மனிதனின் மீது ஆதிக்கம் கொள்ளும்பொழுது அவனை  
அல்லாஹு தஆலா வின் தீக்ரை விட்டு மறதியில்  
ஆழ்த்திவிடுகின்றான் :

அல்லாஹுதஆலா கூறுகின்றான் :

اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَهُمْ ذِكْرَ اللَّهِ

ஷைத்தான் அவர்கள் மீது வெற்றி கொண்டு,  
அல்லாஹ்வைப் பற்றிய நினைவையும் அவர்களுக்கு மறக்கச்  
செய்துவிட்டான்.

(5) தீக்கு செய்வது முஃமினின் ஆயுதமாகும். அதைக்  
கொண்டு தான் ஷைத்தானுடைய தாக்குதல்களைவிட்டு  
தப்பிக்க முடியும்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான் :

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ  
تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ\*

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வை)  
அஞ்சுகிறார்களோ அவர்களை, ஷைத்தானிலிருந்து ஓர்  
உண்கூட்டம் (குவறுதலான சிந்தனை) தொடர் விடுமானால்,  
(உடனே அல்லாஹ்வை) அவர்கள் நினைவு கொள்வார்கள்.  
எனவே, அப்பொழுது அவர்கள் (மெய் நிலையைக் காணும்)  
அகப்பார்வையாளர்களாக ஆகிவிடுகிறார்கள். (அஃராப்: 20)

(6) தீக்குர்ஆனில் அறிவுடையவர்களின் அடையாளமாக  
நிற்கும் பொழுதும், உட்காரும் பொழுதும்,  
படுத்தவண்ணமாகவும், நின்ற வண்ணமாகவும் தனது  
இரட்சகனான அல்லாஹுதஆலாவை நினைவு  
கூறுகின்றார்கள்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான் :

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى  
جُنُوبِكُمْ

அவர்கள் எத்தகையோரென்றால், நின்ற நிலையிலும் இருந்த இருப்பிலும், தங்களின் விலாப்புறங்களின் மீது (படுத்தநிலையிலும்) அல்லாஹ்வை தீக்கு செய்வார்கள். (ஆலஇம்ரான்: 191)

(7) இஸ்லாமிய ஷரீஅத்தில் ஒவ்வொரு அமலுக்கும் ஒரு எல்லை சொல்லப்பட்டு உள்ளது, ஆனால், அல்லாஹுதஆலாவை நினைவு கூறுவதில் எந்தவொரு எல்லை நிர்ணயிக்கப்படவில்லை.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا

முஃமின்களே! அல்லாஹ்வை மிக அதிகமான தீக்ராக தீக்ரு செய்யுங்கள். (அஹ்ஜாப்: 41)

அதாவது அல்லாஹுதஆலாவை நினைவு கூறுவதில் எந்தளவிற்கு தனது சக்தியை பிரயோகிக்க முடியுமோ அந்தளவிற்கு முயற்சி செய்யுங்கள் என்பதாகும்.

(8) அல்லாஹுதஆலா முஃமின்களுக்கு தத்தமதுள்ளங்களில் தன்னை நினைவு கூறாமாறு பணிக்கின்றான்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்:

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ

உமது (இறைவனான) ரப்பை உமதுள்ளத்தில் நினைவு கூறுவீராக!

அதாவது தனதுள்ளத்திலும், தனது சிந்தனையிலும்

நினைவு கூறுங்கள் என்பதாகும். மாண்புமிகு சுபியாக்களிதத்தில் இத்தகு நினைவு கூறுவதற்கு “முராகபா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

(9) கஷுத்தான் முதலில் அல்லாஹுதஆலாவை நினைவு கூறும் பாதையை விட்டு தடுக்கின்றான், பின்னர் தொழுகையை விட்டும் தூரமாக்கிவிடுகின்றான்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்:

وَيَصُدُّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ

மேலும், (கஷுத்தான்) அல்லாஹ்வுடைய தீக்ரை விட்டும், தொழுகையை விட்டும் உங்களை அவன் தடுக்கின்றான். (அஸ்மாயிதா: 91)

(10) மனிதன் தீக்ரு செய்வதை விட்டு மறதியில் ஆழ்ந்துவிட்டால், அவன் நஷ்டமடைந்தவர்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடுகின்றான்:

அல்லாஹுதஆலா கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَلْهَكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخٰسِرُونَ \*

முஃமின்களே! உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் அல்லாஹ்வை (நீங்கள்) நினைவு கூர்வதை விட்டும் உங்களைப் பாராமுகமாக்கி விட வேண்டாம். எவர்கள் இதனைச் செய்கிறாரோ அவர்கள் தாம் நஷ்டவாளர்கள் (முனாபிசுன்: 9)

திருக்குர்ஆனிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்ட மேற்கண்ட பத்து பலமான ஆதாரங்கள், நாம் தீக்ரை அதிகமதிகமாக செய்ய வேண்டும் என தெளிவுபடுத்துகின்றன.

கிருபையாளனும், மன்னிப்போனுமான அல்லாஹுத்தஆலாவின் மீது ஆதரவு வைக்கும்

**பகீர் ஜஸ்திகார் அஹ்மத் நக்ஷ் பந்தி, முஹத்திதி**

كَانَ اللَّهُ لَهُ عَوْصًا عَنْ كُلِّ شَيْءٍ

معمولات يومية سلسة عالية تقشيدية مجدية

الْحَمْدُ لِلَّهِ وَكَفَى وَسَلَّمٌ عَلَىٰ عِبَادِهِ الَّذِينَ

اصْطَفَىٰ أَمَّا بَعْدُ

**நக்ஷ்பந்தியா முஹத்திதியா  
தர்காவின் அன்றாட அமல்கள்**

1. உபே கஸ்பி ஒவ்வொரு நொடியிலும் அல்லாஹு

தஆலாவின் சிந்தனை) دست بکار دل بيار “உடல்

உலக அலுவல்களில் ஈடுபட்டிருந்தும் உள்ளம் தனது நேசனான அல்லாஹு தஆலாவின் பால் குடி கொண்டுள்ளது.” என்ற கவிக்கேற்ப்ப ஒவ்வொரு நொடியிலும் தனது கவனத்தை அல்லாஹு தஆலாவின் பால் செலுத்திக் கொண்டிருப்பது.

